3rd April 1965]

Surgical instruments factory at Madras

* 421 *Q.*—Sri V. SANKARAN : Will the Hon. the Minister for Industries be pleased to state the details of the proposal for the establisment of a surgical instruments factory at Madras and the progress made so far?

The Hon. Sri R. VENKATARAMAN : A statement [a] is placed on the Table of the House.

திரு. வை. சங்கரன் : அதிலே வெளியார்களிடமிருந்து நாம் உதவி பெறுவது எந்த அளவுக்கு இருக்கிறது? அது நம்முடைய எத்தனை சதவிகிதத் தேவையை பூர்த்தி செய்கிறது?

கனம் திரு. ஆர். வெங்கட்டராமன் : வெளியிலிருந்து எவ்வளவு கிடைக்கும் என்பதுபற்றி யெல்லாம் மத்திய சர்க்கார்தான் புள்ளி விவரம் வைத்திருக்கிறார்கள். நம்மிடத்திலே கிடையாது. நம்முடைய தேவைக்குப் பெரிய அளவு, இது உதவியாக இருக்கும் என்றுதான் இது அமைக்கப்பட்டிருக்கிறது.

இம்மாநிலத்தின் சிறு அளவுத் தொழில்களுக்கு மூலப் பொருள்கள்

* 422 கேள்வி.—திரு. து. ப. அழகமுத்து : கனம் கைத்தொழில் அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

(அ) நமது மாநிலத்திலுள்ள சிறு அளவுத் தொழில்களுக்கு (Small Scale Industries) வேண்டிய மூலப் பொருள்கள் மத்திய சர்க்காரால் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பது உண்மையா?

(இ) ஆம் எனில், அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

The Hon. Sri R. VENKATARAMAN : (*a*) & (*b*) While supplies of raw materials are being received from the Centre regularly, the entire needs of the State are not fully met. This is due to diversion of the materials for defence purposes and rise in prices for the metals in the international market.

திரு. து. ப. அழகமுத்து : தொழில் பேட்டையில் தொழில் ஆரம்பித்தவர்கள், ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்டிரியலிஸ்டுகள் நம்முடைய மாநிலத்திற்கு மட்டும்தான் இப்படி அநீதி இழைக்கப்படுகிறது என்று புகார் சொல்லுகிறார்கள். அமைச்சர் அதற்கு என்ன வழிவகை செய்யலாம் என்று கருதுகிறார்?

கனம் திரு. ஆர். வெங்கட்டராமன் : அது சரியல்ல. நம்முடைய ராஜ்யத்தினுடைய தேவை மற்ற எல்லா ராஜ்யங்களின் தேவையைவிட அதிகமாக இருக்கிறது. காரணம், நம்முடைய ராஜ்யத்தில் அதிகமாகத் தொழில்கள் வருகின்றன. அதனால்தான் தேவையும் அதிகமாக இருக்கிறது.

---

[a] Printed as Appendix I on pages 158-160 infra.